Newspaper : Financial Express Edition : All Editions Date of Publication : November 11, 2017

AMRUTANJAN HEALTH CARE LIMITED	BUSINITANALA Saveras		
REGID. OFFICE : NEW NO.103 (OLD NO. 42-45), LUZ CHURCH ROAD, MYLAPO RE, CH	ENNAL- 600 004		the second second
mail id: investors@amrutanjan.com website: www.amrutanjan.com CIN No: L24231Th		UIT /	mulanjan
Extract From The Unaudited Financial Results For The Quarter / Half Year Ended 30th Sep 2017	N the power	N OF HUR	Mealthy Ester and
	(₹ in lakhs		
	Current Quarter ended Hall year ended Previous Quarter ende		
Particulars	30I-Sep-17	30-Sep-17	30-Sep-16
	Unaudited	Unaudited	Unaudited
otal Income from Operations (met)	5,630.46	8,832.82	5,554.54
let Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	1,341.44	1,177.38	1,107.15
at Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1,341.44	1,177.38	1,107.15
let Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items)	912.64	761.59	712.60
istal Comprehensive Income for the period. [(comprising Profit / (loss) for the period (after tax) and Oth omprehensive Income. (after tax)]	er :933.70	782.65	727.30
quity Share Capital	292.31	292.31	292.31
eserves (excluding Revaluation Reserve)	12,356.06	12,356.06	11.755.46
	(as at 31-3-2017)	(as at 31-3-2017)	(85 81 31-3-2016)
arnings Per Share (Rs.2/- each)			
asic	6.24	5.21	4.188
iuted	6.24	5.21	1 4.188
c and/or is an extract of the deteleted format of Datatitety Friencial Results filed with the Stack Schumages under Regulation 33 of the invalidation on the Stack Schumages under Regulation 33 of the invalidation on the Stack Schumages under Regulation 33 of the invalidation on the Stack Schumages under Regulation 33 of the invalidation on the Stack Schumages under Regulation 33, which is extended a contrast of the Stack Schumages and Stack Schumages Stack Schumages and Stack Schumages Stack Schumages Schumages Stack Schumages Stack Schumages Schumages Schumages Schumages Stack Schumages Stack Schumages Sc	par.com Ind (The Company) have been reviewed by the / if the Company. The reports of the statutory audi for Company. These financial results have been per- operationsents) Progradations, 2015 and SEB circuit the ended March 31, 2017 have not been proce-	well Committee and approved by the ons are unqualified. panel in accordance with (ND v/S) ar clated July 5, 2016. The Compan field. The reserves as per balance st	e Board of Directars: of the Company prescribed under Section 133 of the ty has copied to avail the relacation rent of the previous accounting ye
Its under IND AS. The net profit reconciliation for the quarter and six months ended September 30, 2016 are presented below:	Three month ended September 30, 20		d September 30, 2016
Profit attributable to the shareholders of the Company as per previous GAAP		4.58	1.005.15
ustments on account of business combination under common control (also refer note 5 below)		8.48)	(68.42)
uarial gain on employee defined benefit plans recognised in OCI		3.50)	(3.50)
and profit for the period as per IND AS (A) ar Comprehensive income (OCI)		2.60	933.23
measurement gains on defined benefit plans, net of taxes		and the second se	
		3.50	3.50
		3.50	
r value adjustments on financial instruments, net of taxes tal offher comprehensive income (B)		3.50 1.20 4.70	3.50 12.04 15.54

5. The Board of Discuss of the Contrarts. In: Bein receiling held on: Assest 11:, 2016. approved the scheme of anadoanation of its whoely owned subsidiary Annatanian Pharmassense Photo Limited (APP1) with the Company. During the careest pacter the Caregory incident factor (brief cate). Add 13:, 2017 is effect such actemes, Presand to the requirements of 18: MARPI - Seatises Candidates, the Company has accounted the barbance contribution modeling efficies and contrarts for any other such as the contrarts of the contrarts in the contrarts of the barbance control using the careest pacet.

Place : Chesnal Date : 09th, Nov 2017 For Amrutanjan Health Care Limited -s/d 5. Sembha Prasad Chairman & Hanoging Director

Newspaper : Malai Sudar Edition : All Editions in Tamilnadu Date of Publication : November 11, 2017

ifley ange-eurosea : 1462a arein 103 (compar ever 4.2.45), euro orio over-eo, milioni 143, Queineuro	r - 600.004.	COULT	Amutarian
pladeo id : nvestoragermutarjan.com; geween gena : www.amrutarjan.com; CIN ener	CETEOTITION CONTRACT	21114	· · · ·
30 செப்டம்பர் 2017 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்(நனிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கையின் சாராம்சம்	Даанын	the power of Hult	En Healthy Event
		ANTTATION	ருட்லட்சத்தில் குடியலடத்த முத்தைய காலண்டு
	முடியடைந்த நடப்பு காலாண்டு 30 செப்டம்பர் 17	30 Gela_ibuit 17	30 Qeu but 16
விவரங்கள்	amlama Grúsúulurge	seláne Griuùu-rea	emitere Gebulutass
Graduat (Sandalay) and a state (Sanda)	5,630.46	8,832.82	5,554.54
and the strength of the streng			State and the second second
his sendadismer Bus Barrak Ladidy (pijmgay, alifadinismery adget / solvay senseren Deri	e#) 1,341.44	1,177.38	1,107.15
இத்த வைத்தில் வரித்து முத்தைல் இல் இவர்டத் (விதிவிலக்கு மற்றும் / அல்லது அசைதானை இனங்களுக்கு இ	1,341.44	1,177.38	1,107.15
Bis analda adda, (danga Sanai (daladanin miyo) (stany separan Serimgung (1955)	912.64	761.59	712.60
100 werdene en 202 nijerder Stearer (enfanssellen Die 1 Stear D. Staden en Stear Bille Die St.	VILIOT		
இந்த வாலத்திற்கான மொந்த எமிர்வான வருவாம் (இச்சையம் / (நாட்டம்), உட்டா) இக்காலத்திற்கான மத்தும் இசை (வரிக்குப் கமிரிவான பித்தைய) களுவாம் (வரிக்கு பிள்ளா)	933.70	782.65	727.30
es ulug geogeni	292.31	292.31	292.31
		10 200 40	11.755.46
(ஸ் (பிட்டு நட்டி (ஸ் (ஸ	12,356.06 (as at 31-3-2017)	12,356.06 (as at 31-3-2017)	(as at 31-3-2016)
தல்வென்றும் ரூ.2/- என தல்வொது பல்த மீதலா யருமாளம்	International Contractor	The second second	
Ngiawa	6.24	5.21	4.88
Vegining	6.24	5.21	4.88
Japanin, ana 5201 di sting and other discharan Regioneratio gapakagpengiaen 2010-en gapangyang 20-en 45 - anay a Internegia internetti Galiforne agditernetter pag unarget quienes uning, anligan mani Beneragengiagai termitite en anticitaria com anes disconsistenti di Samani anticitaria blam. An di Samanin	ந்தக கையங்களில் பதிலு செய்யப்பட்ட கால sindle.com) மற்றும் தேசிய பக்கு வர்த்தக எல	ண்டு தித்தியை அறிக்கை முடிவும் பை இணைப்தனத்திலும் (WWW/TEE	eter ellenkscom ussuggbit india.com) eggeb
அப்பழற்கை நேழங்கு பிலுக்குப்பட்ட (இருவலை) தொடங்கை சொப்பா சிரப்பிர் அமை முடிக்கை ஆர் வில்லார் நன்றும் கப்பட்டு இருவதை இருக்குப்பட்ட (இருவலை) தொடங்கள் சார் மருத்து உட்ர கட்டுற்ற என்றுகிலாக ஆர் வில்லார் நன்று க பழற்பதை இருக்கை வருக் இல்லார் குறிக்கையை அழுதியாணம் தல்ல், 1, 2004 வரத் தேதியை பாற்றம் தேதியாக வேண்டு இ பற்பதைகள் குற்கர் வருக் இல்லார் குறித்துகளை முட்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்கு குறுக்கு கிலை பற்பத்திலா வருக் இல்லார் பாற் இரு தோல்கள் மட்டியாக இதன்ற 2016 வரத் தேதியை பாற்றம் தேதியாக இல்லார் ஆர் பிறுக்குப்பிருக்குப்பிடிய இரு தோல்கள் படிப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிரு ஆர் பிறுக்குப்பிருக்குப்பில் இருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிர தேது காற்கருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்கு இதிற்றுமையில் குற்கது வருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிர தேது காற்கருப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருது தேது தல்லான தேது தல் துறைக்குப்பிருக்குப்பி தேதுதலை குடியாக விலை வாடு தேப்பான் தல் தல் தல் தல் தல் தல் துறைக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பிருக்குப்பி	ант, зацант, драхтодот т., сложа ант, зацана, боло, нет, ст. со (NO A) 2001 годобно сода вода вода и области и 5 Орассии Срп. в на SCBI Оне «Орд. Поторона, друга дото пробать области ото сода со соста со соста со дотого и области.	r geolainn ar thron corruga Sg Geolgich, glia Ghlann a cui 2013 chilin dha 136 go midang Gallog Daging, na ar	auri, guang arin Géngu Manan guang BEBI Indrana ND AS agai Agalar anti 11, 2017a duanan
தவிழற்குவல் நேருப்புரிய பேசிய்ப் பற்றுவரைப் தொடங்கள் சொப்பா சிரப்பிர் தன்ற முடிக்கையது வில்லார் நன்றும் பிலப்படல் இருப்புறைகள் இல்லையில் முலுகிலால் நனுகிய 9, 2011 தன்ற நடந்த கட்டத்தின் மற்றுகிலாள் பட்டது. 2020 பற்றைகள் தலில்லையில் பிலப்புற்றுகளைக் முற்றுகளைகள் மற்றுக்கும் 2016ல் மற்ற தேதிலைய வருறம் தேதிலாக் கொண்டு இ பற்றைதிகள் வழும் வெளியாட்டுற் தேலையான முழுகியானையரில் 1, 2004 வற்ற தேதிலைய வருறம் தேதிலாக் கொண்டு பற்றைதிகள் வழும் வெளியாட்டுற் தேலையான மட்டியல் தேவில் 2016ல் மற்ற தேதிலைய வருறம் தேதிலாக் பற்றைதிகள் வழும் விலப்பியாட்டுற் தேலையான பட்டியல் தேவில் 2016ல் மற்றுக்கும் வருறம் தேதிலாக கடல் முற்றுகள் குறும் வேளியாட்டுற் தேலையான மட்டியல் தேவில் 2016ல் மற்றுக்கு வரும் குற்றுகள் தல் திரைவை வில்லையில் பில 2016 திலையில் துடைற்றுகள் கைகள்கள் தல்லையில் துறைவில் கைகள் தல் தில திருப்பை முடியல் 151 2017 விற்றுகள்கள் தல் குறைகள் தல் தல்லையான தல் துறைகளை வெள்ளும் புறைத்து கைகளை விலையான தல் 2016 திலையில் தல் திருப்புகள் கால் தல்லையில் தல் வரும் குறைகள் தல் தில திருப்பை முடியல் 100 ADM திலையில் திருப்புகள் தல் பிலப்பு பிலப்புறை வரும் வரும் வரும் குறைகள் தல் புறைக்கு கால் வருப்புற்று வரும் 2016 தல் தல் தல் குறைகள் கல் குறைகள் கல் புறைகள் கால் புற்றைக் தல் தல் புறைகள் கல் புற்றைய	ант цандант, булиструбт н. с., на на обща дободить бласти п. стат. (NO A) SEBI экроповаль пораль буда и наблай 10 Одинский будат, пак SEBIAN обуда, полодить дата с области с добласти обуда полодить области с области с обрасти и полодить области с области. Экропования полодить области с области с области обрасти полодить области с области с обрасти обрасти полодить области с обрасти области С обрасти полодить обрасти области с обрасти обрасти полодить обрасти области с обрасти обрасти обрасти полодить обрасти обрасти обрасти с обрасти обрасти полодить обрасти обрасти обрасти обрасти обрасти обрасти обра	r gadianaantaratarata carraga 255 Januarda ya Bis Difilma amialan 2003 refina 1500 gij mialan ya Bali Difili Bali Bali Marmanani (gajaran GAAP) di agaala Jammy	auli, graam Sebi golana graqan Sebi tahan DAS algo gola, anto II, 2017a digaan adaga amgeloann Ser
алізарціяна Баргіядія (2004) (2) рокото) Баргіяла больного 43, 2017, актор (орналиську) налізти у бурат такіль (2). Вураторіян Вольцій сарабникії развіла (3). 2017 актор р. с. у на с. 1. добо окрубівський сал. 20. 2018, с. с. с	ант, зацант, драхтодот т., сложа ант, зацана, боло, нет, ст. со (NO A) 2001 годобно сода вода вода и области и 5 Орассии Срп. в на SCBI Оне «Орд. Поторона, друга дото пробать области ото сода со соста со соста со дотого и области.	n geolaansa aanaa caaray ga Sigi Cenugolaan gaba Salifaraa aa uuuu 2003ee dha 1556 ga gaistaa gaba Gabaga ay aa aa aa	айлан царанд нага Фенеци молите (саран BEB) изгалал RD АБ кордо даба, инф II, 2017ге ебитал адаба нефбрате вот обаба нефбрате вот обща царани фраду изубал
தலிதற்குன் தேரப்பின் பிலிட்ட (இருவலா) தேரப்பல சொப்பாயில் பிரா தான் (அன்னு புக்கையது வைனார் அறும் எப்படல் இருவன தொடுக்கையாள்களில் துறில்களை குறியப்படல் பிரப்பில் காற நடத்த கட்டத்தில் கழ்த்தில் கைக்கில் கல்லாற பற்பலை தாலிக்கையாள்களில் துறில்களை குறியதானை வர்ப்பு பிரப்பில் காற தேரியை வரும் தேரப்பில் பற்பாறிகள் கழும் தொடல் இறிலுகான் தனிரதானை வர்ப்பு பிரப்பில் காற தேரியை வரும் தேரப்பில் பற்பாறிகள் கழும் கொடியப்பிற தோலானை பட்டியலிற்கள் 2016 வரை தேரியில் குறியை குறிய துற்பில் காறும் கொடியப்பிற தோல் கிரப்பில் குறியதானை வர்ப்பில் தேரப்பில் காறும் காறியில் காற காறும் தன்றும் காறும் குறிய துறிக்கு காற தேரப்பில் குறிய குறிய காற குறிய காறும் தல்லான துறைகள் துறைக்கு திரப்பில் குறிய தேரப்பில் தேரப்பில் குறிய தேரப்பில் கிரப்பில் குறிய தல்லான காறும் குறிய தேரப்பில் காற தல்லாம் கிரப்பில் திரப்பில் குறிய குறியப்பில் குறிய காறுக்கு காறும் துறைகள் காறும் காற தல் குறிய குறிய திரப்பில் குறிய காறும் குறிய காறும் குறிய தல்லான துறைக்கு கிரப்பில் காற தல் குறிய குறிய குறிய குறிய காறும் குறிய தல்லான துறைகள் திற்றும் துறைகள் காறும் காற தல்லாம் குறிய காற குறிய காறும் தல் துறைக்கு திறுமை குறியான துறைகள் காறு தல் காற தல் காற குறிய காறுக்கு கைக்கு திறைகளில் காற குறிய தல் துறைக்கு காறுக்கு காறுக்கு காறுக்கு காற தல் குறிய குறிய காறுக்கு குறிய காறுக்கு திறைகளில் தல் காறு காற தல் குறிய குறியது திறுவதைதும் வந்து குறியதுது துறைக்கு தல் காறுக்கு துறைக்கு தல் குறிய குறிய குறிய குறிய காற்குக்கு திற்காற்கு காறு தல் தல் குறிய தல் குறுக்கு தல் துறைக்கு தல் குறிய குறிய குறிய காற்கு திற்கு திற்குகள் தல் துறைகள் காற குறிய குறிய காற்கு திற்குக்கு திறைகள் தல் தல் குறைக்கு தல் துறைக்கு குறைக்கு காறுமை குறைகள் தல் தல் குறிய காற்கு தல் குறிய தல் தல் குறிய தல் துறைக்கு தல் தல் குறிய குறிய குறிய குறிய குறிய குறிய குறைகள் தல் தல் குறைக்கு தல் தல் தல் தல் தல் குறிய குறிய குறிய குறிய குறைக்கு தல் குறைக்கு தல் தல் குறைக்கு தல் தல் தல் குறிய குறிய குறிய தல் தல் குறிய குறைகள் தல் தல் தல் குறைகள் தல் தல் தல் தல் குறுல் குறைகள் தல் தல் தல் குறைகள் குறிய குறிய தல் குறிய குற்கு குற்கு குற்கு கைக்கு தல்	ант цандант, булиструбт н. с., на на обща дободить бласти п. стат. (NO A) SEBI экроповаль пораль буда и наблай 10 Одинский будат, пак SEBIAN обуда, полодить дата с области с добласти обуда полодить области с области с обрасти и полодить области с области. Экропования полодить области с области с области обрасти полодить области с области с обрасти обрасти полодить области с обрасти области С обрасти полодить обрасти области с обрасти обрасти полодить обрасти области с обрасти обрасти обрасти полодить обрасти обрасти обрасти с обрасти обрасти полодить обрасти обрасти обрасти обрасти обрасти обрасти обра	пробласни такий сантури прубну ракур Врад Саббана на ч.с.а. 2015го Общ 1550 году на обща Саббарана на спала Саббарана на спала с сурбара Саббарана на спала с сурбара Саббарана на спала с сурбара с с собща с с с с с с с с с с с с с с с с с с с	20.1. 20.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2
தலிற்றுகள் தொடுத்திய பென்பு, புற்றுவலை நேரம்பை கொடல் கொடல் கொடுற்று புற்கையைக்கு வண்ணது மற்றும் கலிற்றுகள் தொடுத்திய இல்லை முலுவை கொடல் காடுத்தியானம் குன்ற புற்கு கட்டுதில் குழுத்திலையில் பில்லால் நிறும் படல்கைகள் தலில்கை வலில் பில்கில் காடுத்தியான் குறில்களை அழுதியானம் குற்கிட்டுக்கு கிறும் குற்குகிலையில் பில் படல்கை காடுதல் கொடல்காடு இதுதிலையில் குறில்களை இருத்தியான காடுதல் பில்கை கிறும் காடுதல் கொடல்காட்டுத் தேல்லான பில்கு இதிலுகளை குறில் குறில் குழுக்குகள் தலில் பில்கு கிறில்கை காடுதல் கொடல்காடு குறில்கு இதிலுகளை குறில் குறில் குறில் குழுக்குகள் திறும் இன்னை கிறும் கொடல்காட்டுத் தேல்லான பில்கு இதிலுகள் தேலைக்கால் கில்லை வலில் 10 பிரி கிறில் திருதிலான துறைக்கு கிறில் குறில் குறில் குறில் குறில் தலில் கிறில் குறில் குறில்கள் திறில்கால் காடுத்து இதிலுகளை கிறில் குறில் குறில்கள் குறுக்குகள் திறு கிறிலை முழுக்குகள் கிறில்கள் திறிலக்கில் கூடி இதிலுகள் திறு கிறிலை முழுக்குகள் கிறில்கால் குறில்கள் குறில் குறில் குறில் குறில் குறில் குறில் குறில்கள் குறுக்குகள் காடல்கள் கிறில்கால் குறில்கள் திறிலக்கில் கூடு திறைக்கு குறில் குறில் குறில் குறில்கால் துகிலும் காடிக்கது கிறிலை முழுக்குகள் கிறில்கள் கிறிலக்கில் கை கிறில் குறில் குறில் குறில் குறில் குறில் குறில் கைக்கு திலை கிறில் குறில் கிறுக்குகள் கைக்குகைக்குக்குக்குகள் கிறில் குறில் குறில் குறில் கைக்குக்கு திலை கிறில் குறில் கிறில்கள் குறிலக்குகள் திலை கிறில் கிறிலக்குகள் கிறிலக்கில் கைக்குகள் திலை கிறில் கிறில் கிறில் கிறில் கிறில் கிறிலக்கைக்கு திலை கலில் கிறில்குக்கு கிறுகள் கிறில் கிறில் குறில் குறில் கிறில் கிறில் கிறில் கிறில் கிறில் கிறில் குறில் குறில் கிறில் கிறில் கிறில் கிறிலைக்குக்குக்கைக்கு கைக்கு தலைக்கு தல் கைக்குக்கு கிறில் கைக்கு தல் கிறில் கிறில் கிறில் கிறில் குறில்கைக்கு கிறுக்குக்கு கிறுக்கைக்குக்குக்குக்கு கைக்கு தலைக்கு குறில் கைக்கு திறில் கிறில் கிறில் கிறில் கிறில் குறில் கைக்கு திறில் கிறில் கிறில் கிறில் கிறுக்குக்குக்குக்கு கைக்கு தலைக்கு கைக்கு தலைக்கு குறில் குறில் கிறில் கிறுக்கு கிறில் கிறில் குறில் கைக்கு தலைக்கு கைக்கு குறில் கைக்கு கிறுக்கு கிறுக்கு கிறில் குறில் கைக்கு கைக்கு தலைக்கு கைக்கு தலைக்கு கைக்கு கைக்கு கிறில் கிறுதில்	ант цандант, булиструбт н. с., на на обща дободить бласти п. стат. (NO A) SEBI экроповаль пораль буда и наблай 10 Одинский будат, пак SEBIAN обуда, полодить дата с области с добласти обуда полодить области с области с обрасти и полодить области с области. Экропования полодить области с области с области обрасти полодить области с области с обрасти обрасти полодить области с обрасти области С обрасти полодить обрасти области с обрасти обрасти полодить обрасти области с обрасти обрасти обрасти полодить обрасти обрасти обрасти с обрасти обрасти полодить обрасти обрасти обрасти обрасти обрасти обрасти обра	ng menungkang Sing Selaman menungkang Sing Selaman menungkang Selaman menungkang Selaman menungkan Selaman menungkan Selaman S	مدید بریاستی مدینه (۱۹۹۵) بیداری می است (۱۹۹۵) بیداری مدینه (۱۹۹۵) می است (۱۹۹۵) مدینه می است (۱۹۹۵) مدینه (۱۹۹۵) ۱.005.15 (۱۹۹۸)
தலிதற்குள் தேப்பிரில் பிபில், பிறுவை பெறுவை நேட்டி கையின் கிறு வற்று பிறு வாற்று புருக்கை இடையில் பிறு பிறுக்க கலிக்கு பிறுக்கு கல்லாக பில்லாக பிறுக்கு கல்லாக பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு ப்பில்லாக நலிக்கை கல்லாக பிறுக்கு விறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறிலாக நலிக்கை கல்லாக பிறுக்கு பிறு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறு பிறுக்கு பிறு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறு பிறுக்கு விறு பிறுக்கு பிறு பிறுக்கு பிறு பிறு பிறுக்கு பிறுக்கு பிறுக்கு பிறு பிறு பிறு பிறு பிறு பிறு பிறு பிற	ант цандант, булиструбт н. с., на на обща дободить бласти п. стат. (NO A) SEBI экроповаль пораль буда и наблай 10 Одинский будат, пак SEBIAN обуда, полодить дата с области с добласти обуда полодить области с области с обрасти и полодить области с области. Экропования полодить области с области с области обрасти полодить области с области с обрасти обрасти полодить области с обрасти области С обрасти полодить обрасти области с обрасти обрасти полодить обрасти области с обрасти обрасти обрасти полодить обрасти обрасти обрасти с обрасти обрасти полодить обрасти обрасти обрасти обрасти обрасти обрасти обра	n gestelander an ander an ander an ander an	20.1. 20.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2.2
தலிற்றதால் நேலுகிறில் பிபில் பற்றும் பலை நேட்டங்களின் மீது ஏற்பட்ட கைப்பேடுக் கட்டன் இன்னம் கவிற்றதால் நலிக்கை விப்பில் பற்றும் பல் குறைப்பட்டத்தும் பல் கட்டங்கள் கூறு பிறுக்கு குறைப்பு நிறைப்பு பற்பதைகள் தலிக்கை விப்பில் ஆறிப்படிகளை ஆதியானை முன்ன பற்பதிகள் கழும் தொலி நிறைப்பு இரும்பான் முன்றுகளுகளும் கள்கில் பற்பற்றை கழும் கொடியப்படுக் தேலைகளை பற்றுகள் பற்பற்றை கழும் கொடியப்படுக் தேலைகளை பட்டிகள் தேல் நிறைப்பு கழும் கேளியப்படுக் தேலைகளை பட்டிகள் தேலை குற்பு காட்டிக்கு கல் கட்டுக்கு கல் கல் குறிப்பு காட்டிக்கை குறிப்பு காடுக்கு கல் கல் கல் குறும் இருமைத்து கிலை கிறிப்பு கில கிற்பைகள் தேலை கல் பிடியப்பில் குறிப்பு குறிப்பு கள்கைகள் தல் குறிப்பில் கட்டிக்கு கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல் கல்	ант цандант, булиструбт н. с., на на обща дободить бласти п. стат. (NO A) SEBI экроповаль пораль буда и наблай 10 Одинский будат, пак SEBIAN обуда, полодить дата с области с добласти обуда полодить области с области с обрасти и полодить области с области. Экропования полодить области с области с области обрасти полодить области с области с обрасти обрасти полодить области с обрасти области С обрасти полодить обрасти области с обрасти обрасти полодить обрасти области с обрасти обрасти обрасти полодить обрасти обрасти обрасти с обрасти обрасти полодить обрасти обрасти обрасти обрасти обрасти обрасти обра	ng menungkang Sing Selaman menungkang Sing Selaman menungkang Selaman menungkang Selaman menungkan Selaman menungkan Selaman S	20
தலித்ததன் நேடிப்புக்க பல்கட்ட (புற்றுவலை) தேப்பால வேட்டியார் 2,000 பற்ற தேப்புக்கு மல்லாம் நிறும் பட்டியாடல் தேப்படுக் தலை கேப்பட்ட (புற்றுவலை) தேப்பால வேட்டியார் 2,000 வாற தேப்பைக்கும் வல்லாம் நிறும் பட்டியாடல் திப்படல் பட்டியாடல் திப்படல் பிற்பாற்றை கடல்கில் கடல்கள் பற்பாற்றை கடல்கள் பிற்பாற்றை கடல்கள் கடல் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல்கள் கடல் கடல்கள் கடல்கள் கடல் கடல் கடல் கடல் கடல் கடல் கடல் கடல	ант цандант, булиструбт с 1. цаниен (Ви даладата, боло то 1. ст. (100 А SEB) гаробнать порах буда — кой сий (Виданской будат, на SEB/Кой обуда, балодата будат, на сели сийской судат балодата будат, на сели сийской судат самодатата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодататататататататататататататататататат	р раболиськи партий салтуздий (пр. Онгородов да 1946 областование) инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстрано	20
தலித் நருவா நடிப்புகள் பிலிய (இறுவலாம்) தேரப்பாம் கொடல்பில், பிபில் தன இருகைக்கை கல்லான நுதுவர ப்பட்டல் இருவன நின் இலைத் குழுகியால் தலைவல் 10, 2012 கல்லு நடித்த கட்டுதில் கழுதிகிலை பட்டது. மீக்கு ப்பட்டல் இருவதி நின் இலைத் கல்லான முதுதியானம் கல்லானம் கல்ல பில்படல் இருவதி நின் கிலைக்கில் இருவலாக குறிப்புகள் இருக்கு பிலிய குறிப்புகள் இருவது பிலிய கல்லான பிலிய பிலிய குறிப்புகள் கல்லான நின் கல்லான கல்லான பிலிய கல்லான இருவிலான குறிப்புகள் கல்லான கல்லான கல்லான கல்லான குறிப்புகள் கல்லான	ант цандант, булиструбт с 1. цаниен (Ви даладата, боло то 1. ст. (100 А SEB) гаробнать порах буда — кой сий (Виданской будат, на SEB/Кой обуда, балодата будат, на сели сийской судат балодата будат, на сели сийской судат самодатата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодататататататататататататататататататат	9 policies and a second	асала данжа чала фенеда асбала санарат БЕВ Дабал цанка II. 2017е ебитела адабал цанка II. 2017е ебитела адабал цанка II. 2017е ебитела алада санарабринго бет 1.005.15 (68.42) (3.50) 933.23
தலித் முதல் நடிப்பில் பிலிப்பட்ட (இறப்பல (கொப்பில்) கேரப்பல கொப்பில் (117) தன்ற (அல்லையில் கல்லாம்) நடிப்படல் படப்படல் இரப்படல் படப்படல் இரப்பகுகள் நடைகள் படப்படல் இரப்புகள் கல்லப்பட்ட இறப்பல கல்லான் மற்றுகள் படப்படல் இரப்புகள் கழில் கல்லாகள் பில்படல் காரப்படல் தலையில் கல்லான நடைகள் கல்லான நடிப்பில் கல்லப்படல் நடிப்படல் இரப்புகள் கல்லான நடிப்பில் கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான குறில் கல்லான தல்லான நடிப்பில் கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான தல்லான நடிப்பில் கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான தல்லான கல்லான கல்லான கல்லான கல்லான தல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான கல்லான தல்லான கல	ант цандант, булиструбт с 1. цаниен (Ви даладата, боло то 1. ст. (100 А SEB) гаробнать порах буда — кой сий (Виданской будат, на SEB/Кой обуда, балодата будат, на сели сийской судат балодата будат, на сели сийской судат самодатата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодататататататататататататататататататат	р раболиськи партий салтуздий (пр. Онгородов да 1946 областование) инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстранование Сорбонали Собластование инстрано	2011. gurang a Lu (Péreg Jacobia gurana TEB) gala uni 31, 2017a duman adag ang ang ang ang ang adag ang ang ang ang ang adag ang ang ang ang ang adag ang ang ang ang ang adag ang
றகிழம் நூலப்புகள் நேலப்புகள் கல்கிட்ட (பிற்றப்படை) தேப்பால் கொடல்பால் (பிரப்பி அன்ற (அல்லையது வல்லாம்) எற்றப்ப படல்லான அலில்லையில் கிலில்ட்ட (பிறப்படல் கல்லால்) கல்லால் கிலப்பில் காற (அல்லால் ஆன்னை) இ பல்லான அலில்லையில் கிலில்ட்டு (பிறப்பில் கல்லால் கிலப்பில் 2011 அன்ற (அல்லால் ஆன்னை) இ பிறப்பறில் அன்ற அல்லி இல்லால் கல்லான முறுதொலை லம் லி. 2004 வாற தேற்றியை பைறும் தேப்பில் பிறப்பறில் எழுந்து வெலி திலில் கிலில் படல்களையை படல்லால் இல்லி 2016 வாற தேற்றியை பைறும் தேப்பில் பிறப்பறில் எழுந்த வெலி திலில்லால் குற்றுக்களையை படல்லால் இல்லி 2016 வாற தேற்றில் குற்றிலால் தேப்பில் பிறப்பறில் எழுந்து வெலி திறப்பில் குற்றுகள் கல்லான் இல்லான திறப்பில் குற்றப்புடன் தலைகள் கல்லால் கல்லால் திறப்பில் குற்றும் குற்று தேப்பில் கல்லுக்கு குறிலினான குறுதிலால் தேப்பில் பாற்ற கடப்படல் பிறப்பில் குறிப்பு 5-மூல் பயல்களுகிர் திற கதித்தல் கைப்பு கண்ணுமை கான் இல்லாம் கிலில் பிறப்பில் குறிப்பு 5-மூல் பயல்களையில் தேப்பில் பாறு கடப்படல் தில்லால் திப்படல்களுகள் கிறப்பில் கல்லால் கிலி நிறப்படல் குற்பல் தியில் குறிப்பு 5-மூல் பயல்களையில் திற கதித்தல் கைப்பு காரணவான கிலில் நடல் கடல் கிலை கிலில் குறிப்பு 5-மூல் பயல்களையில் தில்லால் கல்லாலை கால்களையில் தில்லால் திலைகளில் பிறப்புக்களையில் திறப்பிட்டல் கல்லால் கிலில் தில்லால் கல்லான தில்லால் கால்களையில் தில்லால் கிலை தில்லால் குறு குற்பப்புடன் கல்லான கல்லால் கல்லால் பிறப்பு கல்லால் தில்லால் கிலை குற்பு கல்லால் கிலு குற்பப்புட்டிற்றுக்கப்படன் கல் தில்லால் கல்லால் தில்லால் கல் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லான கல்லால் கல்லான கில் இதல் திலை கலிலா கல்லாலால் கல்லால் கல்லால் கல் கல்லால் கல்லாலால் கல்லால் கல்லால் கல் கல் திலைகளை குறை கல்லால் கில்லால் கில்லால் கல்லால் கல்லால் கல்லாலாலாலாலால் கல் கல் கல் கல் கல் கல் கல்லால் கல்லால் கல்லால் குற்ற கல்லால் கில் இல்லான் கில்லான் கில் இல்லு திலை கல்லான குற்றுகள்களில் திலால் கல் தில்லால் கில் பிற்றது கல் வில்லால் கில் இல்லு கல்லால் கில்லால் கில் தல்லால் கில் கல்லால் கல்லால் கல் கல்லால் கல் கல்லால் கில் இல்லால் கில்லால் கில்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல்லால் கல் கல் கல்லால் கல்லால்	ант цандант, булиструбт с 1. цаниен (Ви даладата, боло то 1. ст. (100 А SEB) гаробнать порах буда — кой сий (Виданской будат, на SEB/Кой обуда, балодата будат, на сели сийской судат балодата будат, на сели сийской судат самодатата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодатата судат, сийской судат будат самодататата судат, сийской судат будат самодататататататататататататататататататат	у дискладская засного саметра и узд. Сили. орбона, 2016. С 2016 годания, на и с. н. 2 С. Вис С 2016. (2016), на и с. н. 2 С. Вис С 2016, (2016), на и с. н. 2 С. Вис С 2016, (2016), на и с. н. 2 С. Вис С 2016, (2016), годания - С.	και
(gliupie : Graphin, and 2011 (Links and other dedouare Requirements) graphogyerspeet 2016 - the asymmytering 33 - de dy Lange en minimum 2011 (Links and the control of the provide strategy in young in the control of the control of minimum 2011 (Links and the control of the provide strategy in the control of the control of minimum 2011 (Links and the control of the control of the control of the control of the control and the control of the control of minimum 2011 (Links and the control of the control of the control of the control of the control of minimum 2011 (Links and the control of the control of the control of the control of the control of minimum 2011 (Links and the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of the control of t	ана - дандарат, Вулантердия и - цуллан Ван архионально польти - т. ит (ROA SER) пороблем пора в SER (Ser 1996) и В. Одиноски Пат. к. на SER (Ser 1996) Солударница с фило	Performance of the set	د